



தமிழர் பேரவை

பேரவை Peravai

For Members Circulation Only

October 2000

தமிழர் பேரவையின் மாபெரும் தேசியநாள் விருந்து

வியத்தகு திருப்பம்

இருபத்தொரு தமிழ் அமைப்புகளின் ஆதரவோடும், சமூகத்தலைவர்களின் ஒத்துழைப்போடும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பேரவையின் மேலாண்மைக்குழு தனது முதல் நிகழ்ச்சியாக தேசியநாள் விருந்தை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. சமூகத்தலைவர்களும், நிறுவனங்களின் பேராளர்களும், வர்த்தகர்களும், தொழில்வல்லுநர்களும், நண்பர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். விழாக்குழுவினரின் சிறப்பான ஏற்பாட்டில் கடந்தகாலத்தில் இல்லாத அளவுக்கு அனைவரும் விருந்திற்கு திரளாகவந்து பெருமைப்படுத்தினர்.

தேசியநாள் விருந்தை ஒரு மகிழ்ச்சி நிறைந்த மாலைப்பொழுதாய் மாற்றிய ஏற்பாட்டுக்குழுவினரைப் பாராட்டுகிறேன்.

சிங்கப்பூர் இந்திய, தமிழ் அமைப்புகளுகளுடன் இணைந்து பணியாற்றும் உங்களையும், மேலாண்மைக்குழுவையும் வாழ்த்துகிறேன்.

எஸ். ஈஸ்வரன்
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்

ஆம்! உலக வர்த்தகமையம்-அரங்கம் எண் 6-ல் தமிழர் பேரவையின் தேசியநாள் விருந்து சிறப்பாக நடந்தேறியது. வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு எஸ். ஈஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பெருமைப்படுத்தினார்.

“கோ. கந்தசாமி கல்வி அறநிதி” அறிமுகத்தை-யும், தமிழர் பேரவையின் சமூகஉணர்வையும் புகழ்ந்து பேசினார். இந்திய சமூகங்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிக்கு தமிழர் பேரவை இணக்கமாய் இருந்து பெரும்பணி ஆற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“கோ. கந்தசாமி கல்வி அறநிதி” திரட்டும் பணியே அன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகும். அதன்படி அன்றைய தினம் “கோ. கந்தசாமி கல்வி அறநிதியாக 72,000 வெள்ளி திரட்டப்பட்டது. (உறுதி மொழியாக 10,000 வெள்ளி) இது தமிழர் பேரவையின் தனிப்பெரும் சாதனை.

திறமையும் அர்ப்பணிப்பும் நிறைந்த தமிழர் பேரவையை விருமும் சிறப்பு விருந்தினர் திரு. எஸ். ஈஸ்வரன்.



சிறப்பு விருந்தினர் திரு. எஸ். ஈஸ்வரனுக்கு தமிழர் பேரவையின் இணைப்புச் சங்கத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி.



பொதுச் செயலாளர் திரு. வெ. பாண்டியனின் வரவேற்புரை.

திரு. ஜெயகொடி, டாக்டர் விஜயரத்னம் தம்பதிகள் ஆகியோரை உதவித்தலைவர் திரு. அமலதாசன் வரவேற்கிறார்.

உணவும் பரிசும் உற்சாகம் தந்தன !

ஆம்! அன்றைய விருந்தில் படைக்கப்பட்ட சைவ-அசைவ உணவுவகைகள் உண்ணும் ஆர்வத்தை ஊட்டின. அதிரஷ்டக் குலுக்களில் கிடைத்தப்பரிசுகள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தின. வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர்களின்பாட்டும் நடனமும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தாய் இருந்தன.



தமிழ்முரசின் தலைவர் டாக்டர் விஜயரத்னம் அவர்தம் துணைவிபார், வளர்தமிழ் இயக்கத்தின் திரு. பொன்னம்பலம், சின்டாவின் தலைமை நிர்வாகி திரு. விவேகானந்தன் ஆகியோர் முதல் வரிசையில்.

‘சங்கே முழங்கு’ மணிமாறன் குழுவின நடனம்.

தேசிய நாள் விருந்தின் ஒரு பகுதி.



அனைவருக்கும்
எங்கள்



தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியும் உல்லாசமும் பொங்கிவழியுடும் எல்லா நலனும் தங்கள் இல்லம்வந்து சேரட்டும் தமிழர் பேரவை உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றவர்க்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

-தலைவர், மேலாண்மைக்குழு - தமிழர் பேரவை

புகழ் பெற்ற தொலைக்காட்சிப் பாடகர் திரு இளமாறன், ஒலி 96.8-ன் படைப்பாளர் குமாரி பச்சனகோர் அறிவிப்பாளர்களாக இருந்து அனைவரையும் அசத்தி மகிழ்ச்சியுறச் செய்தனர். வெண்பாச் சிற்பி இக்குவனம் இயற்றிய நாட்டுப்பற்றுப்-பாடலை திருமதி பாக்யா மூர்த்தி பாடினார். மகாகவி பாரதியாரின் பாடலைத் திரு. ராதா விஜயன் இசைக்கருவியில் வாசித்தார்.

தமிழர் பேரவையின துணைப் பொதுச் செயலாளர் குமாரி எஸ். ஜானகி ஏற்பாட்டுக் குழுவுக்குத்தலைமை தாங்கி, தமிழர் பேரவையின் தலைவர் உள்ளிட்ட மேலாண்மைக் குழுவின வழிகாட்டுதலோடு குறுகிய காலத்தில் உற்சாகமாகச் செயல்பட்டு தேசியநாள் விருந்து நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்தார்.

இவ்வாண்டுக்குள் நூறாயிரம் வெள்ளி!

அதுவே தமிழர்பேரவையின் அடுத்த இலக்கு!



மேலாண்மைக்குழுவும், ஏற்பாட்டுக் குழுவும் எதிர்பார்க்காத வகையில் தமிழர் பேரவையின் தேசியநாள் விருந்து வெற்றிகரமாக முடிந்தது. குறுகியகாலத்தில் “கோ. கந்தசாமி அறநிதி”க்காகத் திரட்டப்பட்ட 72,000 வெள்ளி தமிழர் பேரவை மேலாண்மைக் குழுவின் நிதி திரட்டும் திட்டத்திற்குக் கிடைத்த பேராதரவு என்று தமிழர் பேரவையின் ஆற்றல்மிகு தலைவர் டாக்டர்

ஆர். தேவேந்திரன் தெரிவித்தார்.

இந்த நிதி ஒரு மாபெரும் சாதனை. தேவையானவற்றிற்கு மக்கள் என்றும் நல்லாதரவு தருவார்கள் என்பதையே இது காட்டுகிறது. இவ்வாண்டுக்குள் நூறாயிரம் வெள்ளியை எட்டுவதே நமது இலக்கு. “இந்த நிதி குறைந்த வருவாய் பெறும் இந்தியக் குடும்பங்களின் குழந்தைகளுக்குக் கல்வி மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும். அமரர் கோ. கந்தசாமியின் கனவை நனவாக்குவோம்” என்று தமது உரையில் வலியுறுத்தினார்.

தமிழர்கள், சமூகம், பொருளாதரம், கல்வி, பண்பாட்டு ரீதியாக மேன்மையுற வேண்டுமென்பதில் திரு. தேவேந்திரன் தன் அக்கறையைத் தெரிவித்தார்.

The great hide others' faults –
Only the small talk of nothing else.

- Thirukkural - 980

அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

- திருக்குறள் - 980

வெற்றி... வெற்றி... வெற்றி !

இந்திய இளையர்களின் தொழில்-நுட்பவல்லுநர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மூன்றுநாள் கருத்தரங்கில் தமிழர் பேரவைத் தலைவர், டாக்டர் ஆர். தேவேந்திரன் கலந்துகொண்டு “வெற்றிபெற வழிகள்” என்து பற்றி உரையாற்றினார்.

நூற்றுக்கும் மேலான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டார்கள். கருத்தரங்கு செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து மூன்றாம் தேதிவரை தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் பாசிர் ரிஸ் ஓய்வகத்தில் நடைபெற்றது.

பல மில்லியன் வெள்ளிகளுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர் என்ற முறையில் மற்ற பேச்சாளர்களைக் காட்டிலும் வெற்றி குறித்துப்பேச எல்லாத்தகுதியும் உடையவர் என்ற நிலையில் அவர் பேசினார். வெற்றிபெற ஐந்து முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார்

- வியாபாரத்திலும், நட்புறவிலும் ஓர் ஒழுக்கத்தை கடைபிடிப்பது.
- செய்யும்வேலையில் நேர்மையைக் கடைபிடிப்பது.
- கடின உழைப்பால் வெற்றிபெற வேண்டும் என்ற மன உறுதி.
- எதையும் எதிர்கொள்ளும் திட்டமிட்ட துணிவு
- எதிர்பாராத உதவி அல்லது தெய்வச்செயல்.

பொது மேடையேச்சாளரையோல் அல்லாமல் அனுபவபூர்வமான எடுத்துக்காட்டுக்களோடு அவர்பேசிய முறை கலந்துகொண்ட இளைஞர்களை மிகவும் கவர்ந்தது; வெற்றியைப் பெறத்தூண்டியது; வாழ்வில் முன்னேற நல்வழி காட்டியாய் அமைந்தது.

இதுபோன்று, சிங்கப்பூர் நிர்வாக வளர்ச்சி நிலையத்தின் ஏற்பாட்டில் “ரிவர் வியு” ஓட்டலில் இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற “வெற்றி பெற வழிகள்” எனும் தலைப்பில் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன் அவர்கள் உரையாற்றினார். 400 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தார்கள். சிறந்த அறிஞர்களின் மேற் கோள்களை எடுத்துக்காட்டி உணர்ச்சியுரை ஆற்றினார் திரு தேவேந்திரன். தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு வெ. பாண்டியன், துணைப் பொதுச் செயலாளர் செல்வி எஸ். ஜானகி, இளையர்பிரிவு உதவிச்செயலாளர் செல்வி ஆர். தமயந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.




படித்தும்புகிய பேய்க்கதைகள்!

வானொலி புகழ் திரு எம்.கே. நாராயணன் எழுதிய “ஆற்றோரத்தில் ஒரு மாளிகை” என்னும் நூலின் ஐம்பது படிவங்கள் நம்மிடம் இருக்கின்றன. இரண்டாயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருவாய் பெறும் குடும்பங்களின் குழந்தைகளுக்குப்படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட இலவசமாக வழங்கப்படும்.

இந்த நூல்வேண்டுவோர் தமிழர் பேரவையின் நிர்வாகச் செயலாளரைத் தொடர்புகொள்ளவும். தொலைபேசி எண் 3366316.

பசுமை நீனைவுகள் மறைவதே இல்லை

அரசுப்பணியிலும், பத்திரிகைத் துறையிலும் நீண்டநாள் பணியாற்றி தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றிய திரு. வை. திருநாவுக்கரசு அவர்கள் பத்திரிகைத் துறையிலிருந்து முழுமையாய் அண்மையில் ஓய்வு பெற்றார். தமிழ் முரசு ஆசிரியராக இருந்து தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் வாசகர்களுக்கும் நன்கு பணியாற்றி ஓய்வு பெறும் திரு வை. திருநாவுக்கரசு அவர்களைப் பாராட்டி, அவர்தம் பணிகளை நினைவுகூர்வதில் தமிழர்பேரவை மகிழ்ச்சியடைகிறது.



தமிழ் முரசு ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் சித்ரா ராஜாராம் தனக்கே உரிய துடிப்பும், துணிவும் நிறைந்தத் தனித்தன்மையால் தமிழ் முரசை உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்வார் என்று நம்புகிறோம். அவரின் பணி சிறக்க; தமிழர் கையில் தமிழ் முரசு இருக்க; எங்களின் இனிய வாழ்த்துக்கள்

செய்திக் கொத்து

21 ஆம் நூற்றாண்டில் தமிழ்

பல்கலைக்கழகப் பண்பாட்டு மையம்' தொடக்கவிழாவின் ஓர் அங்கமாக தேசிய பல்கலைக்கழகப் பண்பாட்டு மையத்தில் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி '21ஆம் நூற்றாண்டில் தமிழ்' என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழகத்தின் மொழி அறிஞர் பேராசிரியர் டாக்டர் வா. செ. குழந்தைசாமி சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் காலத்துக்கு ஏற்றவகையில் மொழியை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அந்நிகழ்ச்சியில் தமிழர் பேரவையின் சார்பாக நிர்வாகச் செயலாளர் திரு. தி. ஜோதிநாதன், இதழாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் கவிஞரேறு அமலதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்கள் கழகத்தின் உரை அரங்கம்

மக்கள் கழகத்தின் 41 வது உரை அரங்கம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை அடித்தளத் தலைவர்களின் மன்றத்தில் நடைபெற்றது. நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கிளேயர் சியாங் கலந்து கொண்டு நான் ஏன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்பது பற்றியும், நாடாளுமன்றத்திற்கும் சமூகத்திற்குமிடையே கருத்துபரிமாற்றங்களும், தொடர்புகளும் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதுபற்றியும் கருத்து தெரிவித்தார். ஆக்கரமான நடவடிக்கைகளில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு ஒரு முன்னோடிச் சமூகமாக மாறவேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் கழகத்தின் அழைப்பை ஏற்று தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் செல்வி ஜானகி சோமுஷம் உதவிச் செயலாளர் செல்வி இரா. தமயந்தியும், திருமதி ஈஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஒடுவதே நலமான வாழ்வுக்கு நல்லவழி!

செம்பவாங் தமிழர் சங்கத்தின் சார்பாக செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஐந்து கிலோ மீட்டர் ஒட்டப் பந்தய நிகழ்ச்சி நடைபெற்றது. அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பேராசிரியர் டான் யூன் வான், PBM சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



செம்பவாங் தமிழர் சங்கத்தின் தலைவர், தமிழ்பேரவையின் உதவித்தலைவர் திரு ஆர். பாலன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்


ஒட்டத்தில் கலந்து கொண்ட ஒட்டப் பந்தய வீரர் சிறப்பு விருந்தினரிடமிருந்து பரிசு பெறும் காட்சி.



சிங்கப்பூரின் முன்னாள் தேசிய ஒட்டப்பந்தய வீரர் திரு ஜெர்ஜித் சிங் ஒட்டப்பந்தய விதிகளையும், வழிகளையும் விளக்குகிறார்.

தமிழர் பேரவையில் உறுப்பினர் ஆவீர்!

ஒன்றுபட்ட சமூகமே வெற்றிபெறும். ஆம்! அதற்கு உறுப்பினர் ஆவதே சிறந்தவழி. தமிழர் பேரவை வலிவோடும் பொலிவோடும் பணியாற்ற உறுப்பினராவது உங்கள் கடமை.



நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள் ஆகியோரின் எதிர்காலத்திற்கு என்ன செய்தோம் என்ற கேள்விக்கு நாம்தான் பதில்கூற வேண்டும்.

தமிழர் பேரவையில் நண்பர்களையும் உறவினர்களையும் உறுப்பினர் ஆக்குங்கள். உறுப்பினராக்கி நமது வருங்கால சமுதாயத்திற்கு நல்ல பணியாற்ற அடித்தளமிடுங்கள். ஒவ்வொரு தமிழரின் பங்கும் பணியும் உறுதியாய்த் தமிழையும், தமிழரையும் கட்டிக்காக்கும்.

குடும்பத்தில் ஒன்றாக தமிழர் பேரவையை நினைப்போம். அதற்காக உழைப்போம், செயல்படுவோம். இன்றே உறுப்பினராவோம்.

தொடர்புக்கு தொலைபேசி எண்: 3366316

புத்தகம் வெளியீட்டு விழா செப்டம்பர் 2000

கற்பனை மலர்கள்



அருள்மிகு புனிதமரம் பாலசுப்பிரமணியம் ஆலயத்திற்கு நிதிதிட்டும் நிகழ்ச்சியாக தமிழவேள் நாடகமன்றம் ஏற்பாட்டில் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மாலை ஆறுமணிக்கு கவிஞரும், தமிழவேள் நாடகமன்றத்தின் தலைவருமான ஆசிரியர். மு. தங்கராசன் எழுதிய "கற்பனை மலர்கள்" சிறுகதை நூல் வெளியீட்டு விழா அருள்மிகு புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலய மணிமண்டபத்தில் நடைபெற்றது. ஆசிரியர் ரவிச்சந்திரனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. எழுத்தாளர் ஜே. எம். சாலி அவர்கள் "நானும் கவிஞர் தங்கராசனும் தமிழவேள் கோ. சாரங்கபாணி என்னும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்" என்றார்.

திருமதி கமலா தேவி அரவிந்தன் அவர்கள் எழுத்தாளின்படைப்பாற்றலையும், கதைகளின் சிறப்பையும், பாத்திரப்படைப்புகளையும் பாராட்டினார். சிறப்புரை ஆற்றிய தேசியப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் எஸ். இராசேந்திரன்

"தங்கராசன் அவர்களையே கதைகள் பிரதிபலிக்கின்றன. அவருடைய சொல்லாட்சி பல இடங்களில் தெரிகின்றன. கதை முழுவதும் நல்லமனம் படைத்தவர்களையே பார்க்க முடிகிறது. தமிழ்நிலைக்கும் எனபதற்கு நம்பிக்கை தமிழர்கள் மீது இல்லை; ஆனால் தமிழ் மீது இருக்கிறது.

ஏனென்றால் தமிழ் தன்னிடத்தில் உயர்ந்தகருத்துக் கருவூலங்களைப் பெற்றிருக்கிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் செய்வதில் சிறந்தவர்கள் தமிழர்கள். சிங்கப்பூரில் அன்னதானம் வழங்குவதில் சிறப்பு இருக்க முடியாது. அதேநேரத்தில் நாம் இந்த தானம் வழங்கவேண்டும். இந்தத்தானம் வழங்குவதில் நாம் முன் நிற்கவேண்டும். இந்தத்தானம் என்றால் தமிழர்கள் முன் நிற்பார்கள் என்று பெயரெடுக்கவேண்டும். நூல் வெளியிடுவதற்கு ஒருநாள் நிற்பதைக் குழுவை ஏற்படுத்த வேண்டும்." என்று தன்கருத்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்து தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் என். இ. சண்முகம் அவர்கள் நூலை வெளியிட்டார். 500 வெள்ளி கொடுத்து மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் கவிஞர் மலர்மாணிக்கம் நூல் பெறுவதை படத்தில் காணலாம்.



அமுதும் தேனும்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் மலேசிய கவிஞர் ஐ. இளவழகு எழுதிய "அமுதும் தேனும்" கவிதை நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி கோவிந்தசாமிபிள்ளை கல்யாணமண்டபத்தில் நடைபெற்றது. திரு. அப்துல்லாஜித் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திரு. நா. ஆண்டியப்பன் வரவேற்றார். நன்யாள் தொடக்கக்கல்லூரி ஆசிரியர், கவிஞர் ப. திருநாவுக்கரசு ஆய்வுரை வழங்கினார். புதுக்கவிதைக்காரர் தருமு. சிவராஜன் கவிதையை எடுத்துக்காட்டி இளவழகின் கவிதைப்பற்றி பேசினார். அதுபோலவே ஆய்வுரையில் உவமைக்கவிஞர் சுரதா, கவி கா. மு. வெற்றி ஆகியோர் வந்துபோனார்கள். கவிதைபின் நயம், கவிஞரின் நோக்கம், சொல்லாட்சிச் சிறப்பையெல்லாம் எடுத்துக்கூறினார். தொடர்ந்து மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் கவிஞர் மலர்மாணிக்கம் வாழ்த்துக்கவிதை வாசித்தார்.



தமிழர் பேரவையின் சார்பாக பொதுச்செயலாளர் திரு. வெ. பாண்டியன் நூலைப்பெறுகிறார்

நூலை வெளியிடுபவர் பேராசிரியர் என். இ. சண்முகம் உரையாற்றும் காட்சி.

கவிஞர் இளவழகு அவர்களுக்கு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் கவிஞரேறு அமலதாசன் மாலை அணிவிக்கிறார்.

தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என். இ. சண்முகம் அவர்கள் நூலை வெளியிட்டார். தமிழைப்பேசுவது, தமிழைப்பேணுவது, தமிழ்ப்பண்பாடு என்பன பற்றி வலியுறுத்திப் பேசினார். அதனை அடுத்து எழுத்தாளர் கழகத்தின் தலைவர் கவிஞரேறு அமலதாசன் தலைமையுரை ஆற்றினார். நூலாசிரியர் கவிஞர் ஐ. இளவழகு அவர்கள் தனக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள இலக்கியத் தொடர்பையும், தொடக்கக்காலத்தில் கவிதை எழுதிய அனுபவத்தையும் ஏற்புறையில் பகிர்ந்து கொண்டார். இறுதியாக எழுத்தாளர் கழகத்தின் துணைச்செயலாளர் திரு. ராமராஜா நன்றிகூற விழா இனிதே நிறைவேறியது.

சிறகுகள்

மாதவி இலக்கியமன்றத்தின் செயலாளர் கவிஞர் பெ. திருவேங்கடத்தின் "சிறகுகள்" கவிதை நூல் அறிமுகவிழா மலேசிய நாட்டின் பொன் பாலவர் மன்றத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாலம்பூர் நேதாஜி மண்டபத்தில் மலேசிய நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சரும், ம இ காவின் தேசியத் தலைவருமான டத்தோரூ டாக்டர். ச. சாமிவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம் அவர்களின் தமிழ்வாழ்த்துடன் மாலை 6.30மணிக்கு விழா தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு வருகைத்தோரை பொன்பாலவர் மன்றச் செயலாளர் திரு. கு. ச. ராமசாமி வரவேற்றார். நூலாசிரியர் திருவேங்கடத்தைக் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அறிமுகப்படுத்தினார். பாத் தென்றல் முருகதாசன் வாழ்த்துக்கவிதை வாசித்தார். மாதவி இலக்கிய-மன்றத்தின் தலைவர் கவிஞர் மலர்மாணிக்கம், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் கவிஞரேறு அமலதாசன்

ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். கூட்டுறவுக் காவலர் டான் ஸ்ரீ சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.

நூல் நோட்டமிட்ட மலேசிய வானொலி ஒலி அலை ஆற்றின் தலைவர் டாக்டர். வீ. பூபாலன் கவிதை என்பது காலத்தின் கண்ணாடி; கவிதை என்பது காலத்தின் கணக்கு என்றார். கவிஞர்களுக்கு பொதுவான ஒரு சமூகக்கொள்கை இருக்கவேண்டும் என்றார். மணிமணியாக அணி அணியாக வெளிவந்து கொண்டிருந்த மரபுக்கவிதை ஓய்ந்திருக்கும் நேரத்தில் கவிஞர் திருவேங்கடத்தின் மரபுக்கவிதை வெளிவருவது பாராட்டுக்குரியது என்றும், தலைப்பே கவர்கிறது என்றும் பாராட்டினார். இடைஇடையே கவிஞர் திருவேங்கடத்தின் கவிதைகளை ரெ. சண்முகம் பாடி மகிழ்வித்தார்.

தொடர்ந்து பேசிய மலேசிய நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோரூ சாமிவேலு அவர்கள் நூல் வெளியிடும் முன், மலேசிய நாட்டிற்கும்

சிங்கப்பூருக்கும் இடையே கட்டப்படாத புதிய இலக்கியபாலத்தைக்கட்டிய பொன்பாலவர் மன்றத்தின் தலைவர் தீப்பொறி பொன்னுசாமியும் பாராட்டினார். சிங்கப்பூர் நண்பர்களின் தமிழாற்றல், தமிழ் மீது வைத்திருக்கும் பாசம், பேசுவதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிந்தனைகள் மலேசியர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நூல் வெளியீடு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கவிஞர் திருவேங்கடத்தின் வரிகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தை மையமாகவைத்து எழுதப்பட்டவை. படிப்பவர் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. நல்ல மனிதனை நல்ல கவிஞரை முடியும். திருவேங்கடம் ஒரு நல்ல கவிஞர். கவிதைபின் நடை நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது; உள்ளடக்கம் மகிழ்ச்சியடையச் செய்கிறது; இதயத்தை ஈர்க்கிறது. "இறைவா என்னை ஏன் படைத்தாய் இன்னலை ஏன் கொடுத்தாய்" என்ற பாடலை இனிதாகப்பாடி அனைவரையும் மகிழ்வித்தார். சிறகுகள் நெஞ்சில் பாதிப்பை உருவாக்கும் என்று நம்புகிறேன் என்று கூறி நூலை வெளியிட்டார். தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரையும், பொன்பாலவர் மன்றத்தலைவரின் நன்றியுரையும் நிகழ விழா இனிதே நிறைவேறியது.



டத்தோரூ ச. சாமிவேலு அவர்களிடம் 500 வெள்ளி கொடுத்து திரு. சுந்தரசாமி நூலைப்பெறுகிறார்

கவிஞர் பெ. திருவேங்கடம் டத்தோரூ ச. சாமிவேலு அவர்களுக்கு மாலை அணிவிக்கிறார். கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி அருகில் உள்ளார்.

விழா மேடையில் அமைச்சர்களுடன் உதவித்தலைவர்கள் கவிஞர் மலர்மாணிக்கம், கவிஞரேறு அமலதாசன்.

வளர்தமிழ் இயக்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சி

சங்கிரிலா ஓட்டலில் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற வளர்தமிழ் இயக்கத்தின் நிதி திரட்டும் தேரீர் விருந்தில் தமிழர் பேரவை கலந்துகொண்டு தனது முழு ஆதரவை தெரிவித்தது. சிறப்பு விருந்தினராகத் துணைப்பிரதமர் பிரிகேடியர் ஜெனரல் லீ சியன் லூங் கலந்து கொண்டார்.


நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழர் பேரவையின் மேலாண்மைக்குழு பொறுப்பாளர்கள் ஐந்து மேசைகளில் அமர்ந்து தமது ஆதரவை தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப்பிரதமர் திரு லீ அவர்கள்:

அரசாங்க மொழியாக தமிழ் இருப்பதால் அது வாழும் மொழியாகத் திகழ அரசாங்கத்தின் ஆதரவு என்றும்



சிறப்பு விருந்தினர் துணைப்பிரதமர் பிரிகேடியர் ஜெனரல் லீசியன் லூங் அவர்களை வளர்தமிழ் இயக்கத்தின் நிதி திரட்டும் குழு மகிழ்ச்சியாய் வரவேற்கும் காட்சி.



தமிழர் பேரவையின் மேலாண்மைக்குழு உறுப்பினர் திரு T. சந்திரன் அவர்கள் வளர்தமிழ் இயக்கத்திற்கு 20,000 வெள்ளி நன்கொடை வழங்கும் காட்சி.

இருக்குமென்று உறுதியளித்தார்.

பள்ளிகளில் மட்டுமின்றி அதற்கு அப்பாலும் தமிழ்மொழிப் பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் பல செறிவுட்டும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அது தமிழ் மொழியைப் பேணிக் காப்பதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டினை வலியுறுத்துகிறது என்றார்.

சிங்கப்பூரில் தமிழ்மொழி துடிப்புமிக்க, நடைமுறைக்கு ஏற்படைய மொழியாகத் திகழ, குடும்பம், சமூகம், செய்தி நிறுவனங்கள் ஆகியவையும் பங்காற்ற வேண்டும். தமிழ்மொழியை வளர்க்கும் முயற்சிகளை அரசாங்கத்திடம் மட்டுமே விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் தமிழ், இந்திய சமூக அமைப்புகளும் அடித்தள அமைப்புகளும் இந்தத்தேவையைப் புரிந்து தமிழ்மொழியையும், பண்பாட்டையும் ஊக்குவிக்கப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றன என்று பாராட்டினார்.



சிறப்பு விருந்தினர் துணைப்பிரதமர் பிரிகேடியர் ஜெனரல் லீசியன் லூங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

பெருந்தன்மையின் அடையாளம்

தமிழ் வளர்ச்சிக்காக வளர்தமிழ் இயக்கத்திற்கு தமிழர் பேரவையின் சார்பாக 35,000 வெள்ளியைத் தாராளமாக வழங்கிய டாக்டர் ஆர் தேவேந்திரன் அவர்களுக்கு தமிழர் பேரவை தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவரும் அவருடைய குடும்பத்தாரும் எல்லா நலனும்பெற இதயத்தால் வாழ்த்துகிறோம்.



தீபாவளி 2000 ஒளியூட்டும் விழா

இம்மாதம் (அக்டோபர்) 7ஆம் தேதி இந்து அறக்கட்டளை வாரியம், லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், சிங்கப்பூர் சுற்றுலா வாரியம், மரபுடைமைச்சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தீபாவளி-2000 ஒளியூட்டு விழா சிராங்குன் சாலை கேம்பெல்லேவில் நடைபெற்றது. நாடாளுமன்ற நாயகர் திரு டான் சூ கூன் சிறப்பு விருந்தினராக வந்து ஒளியூட்டுவிழாவை தொடங்கி வைத்தார். இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு வி. ஆர். நாதன் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவிக்கும் காட்சி.

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழர் பேரவையின் உதவிப்பொருளாளர் திரு. கோபால் அவர்களின் மகன் நற்குணனின் திருமணம் செப்டம்பர் மாதம் 10ந் தேதி ஈசூன் மாரியம்மன் ஆலயத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.

தன்னலமற்ற சேவையால் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு கோபால் வீட்டுத்திருமணத்தில் தமிழர் பேரவை மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் முழுமையாகக் கலந்துகொண்டனர். திருதிருமதி கோபால் அவர்கள் அதிகப்பேரக்குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாய் வாழ பேரவை வாழ்த்துகிறது.

காலத்தோடு இணையும் மகளிர் அணி

தமிழர் பேரவையின் மகளிர் அணி தங்களுடைய முதல் கூட்டத்தை வரும் நவம்பர் மாதம் 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிங்கப்பூர் சிலோன் விளையாட்டு மன்றத்தில் நடத்துகிறது. அன்றையதினம் புதிய குழு தேர்ந்தெடுக்கப்படும். பெண் உறுப்பினர் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தமிழர் பேரவையின் நல்லதிட்டங்களுக்கு ஆதரவு வழங்கக்கேட்டுக் கொள்கிறோம்.

TRC's National Day Solidarity Celebrations

AMAZING TURNOUT

The newly elected Management Council hosted its first major event in a grand style, supported by many of the 21-affiliate organisations and community leaders.

As many as over 1,200 guests, including community leaders, corporate and business representatives, professionals and invited friends graced the event. The record turnout, never seen in past years, was the work of the Organising Committee.

The National Day Dinner celebrations was held at the World Trade Centre Expo Hall No. 6 on Saturday 9th September, 2000. The Guest-of-Honour was none other than Tamil community stalwart, Mr. S. Iswaran, MP for West Coast GRC.

Mr. S. Iswaran, speaking in Tamil, praised TRC's community spirit and its efforts to raise funds for the G. Kandasamy Trust Fund. He encouraged TRC to remain cohesive and embark on efforts to change the Indian community for the better.

The highlight of the evening's event was the raising of funds for the G. Kandasamy Trust Fund. By the end of the evening's celebrations, TRC managed to raise about \$72,000/- including a pledged amount of \$10,000/-. (See other article on page 2).

"It was an interesting and enjoyable evening and I would like to congratulate the organisers on the success of the event. I wish you and your committee all the best in your endeavours to serve the community in collaboration with other Indian/Tamil organisations."

S. ISWARAN
Member of Parliament,
West Coast GRC

Guest-of-Honour
Mr. S. Iswaran calls for an efficient and dedicated



Guest-of-Honour Mr. S. Iswaran being introduced to some of our Affiliates Leaders and members of TRC.



General Secretary, Mr. V. Pandiyan welcoming the guests.

Mr. Amallathasan, Vice-President TRC receiving invited guests, Mr. Jayakody and Dr. & Mrs. Vijayaratnam.

FOOD AND DANCE

The merry guests were entertained to an appetising diversity of cuisine. A variety of vegetarian and non-vegetarian buffet dinner was served. Lots of grand prizes and table draws were given away.

Tantalising songs and dances by local TCS artistes were some of the attractions of the evening.

Well known comperes, Mr. Elamaran, a popular TCS singer and Ms. Bachan Kaur, a presenter from Oli 96.8 were hosts for the gala event, entertaining the delighted crowd.

Special guest artistes Mr. Radha Vijayan sang Maha Kavi Subramanya Barathiar's song and Indian classical singer Mdm. Bakiamoorthy sang Tamil Vazthu and a Patriotic Song composed by Mr. Ikuvanam.

Ms. S. Janaki Somu, TRC's Deputy General Secretary, who headed the Youth Group in organising for the celebrations said it was a great feat for the committee to organise such an exciting event, getting the support of so many people, in just four weeks.

Ms. S. Janaki Somu attributed the success of the celebrations to the enthusiasm of the Organising Committee and the support and guidance of the President and the newly elected Committee.



'Sanghe Muzhangu' - Dance by Manimaran Dance Troupe.



A section of the 1200 Dinner participants.

Dr. & Mrs. Vijayaratnam (Chairman, Tamil Murasu), Mr. Ponnambalam (Tamil Language Council) and Mr. Vivekanandan (CEO, SINDA) at the main table.

Deepavali Greetings to one and all

The President and Management Council wishes all members, friends, business associates and their loved ones

A VERY HAPPY DEEPAVALI!

May this blessed season of lights bring you all great joy, happiness and lots of laughter, merry-making and good fortunes!

TRC Sets New For Fund Raising – \$100,000/- By Year End



TRC's National Day Solidarity Dinner Celebrations was a success even beyond the expectations of the newly elected Management Council and the Organising Committee of the event.

The 21-affiliate organisations, community leaders, friends, business associates and invited guests present that evening were able to

raise a total of \$72,000/- including a pledged amount of \$10,000/- for the **G. Kandasamy Trust Fund**.

A jubilant TRC President, Dr. R. Theyvendran said that this substantial amount raised in such a short time clearly show that there is strong support for the Council's fund-raising efforts.

"It is a remarkable achievement. It shows that people do care and will help in needy cases. By the end of this year, we hope to hit the \$100,000/- mark," he added.

The Trust Fund will be used to improve the educational performance of Indian children from low-income families.

Dr. Theyvendran stressed that G. Kandasamy's vision and dream will continue to live.

"He cared very much and believed in uplifting the Tamils economically, culturally and socially," Dr. Theyvendran added.

The great hide others' faults –
Only the small talk of nothing else.

- Thirukkural - 980

அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

- திருக்குறள் - 980

SUCCESS

Application of Knowledge

The Professional Networking of Young Indians invited TRC's President, Dr. R. Theyvendran, PBM for their three-day-seminar held from 1st to 3rd September 2000 at the NTUC Pasir Ris Resort.

Dr. Theyvendran delivered a talk on "Attributes to Success" to more than 100 young Indians present.

Dr. Theyvendran stands head and shoulders above many public speakers because he is also the Chairman and Managing Director of his own multi-million dollar group of companies.

He emphasized five important points for success:-

- *Sincerity in all business dealings and relationship*
- *Integrity with regard to quality of work*
- *The will and determination to succeed - plus hardwork*
- *Daringness - the courage to take calculated risks*
- *And finally, luck or the Hidden Hand of a Divine Being.*

Those who attended the talk found it motivating and entertaining.

A similar talk organised by the Management Development Institute of Singapore attracted about 400 participants. The talk was held at River View Hotel on 7.10.2000. TRC's General Secretary Mr V. Pandiyan, Dy General Secretary Miss S. Janaki and Asst Secretary for Youth, Miss R. Thamayanthi attended the talk.



Ghost Stories for Reading Pleasure

Fifty copies of "The Mansion by the River," written by radio celebrity Mr. M. K. Narayanan, are available to encourage reading habits among children of families whose income is \$2000 and below.

Call Executive Secretary at Tel. No. 3366316 for copies of the book.

Good Memories Never Fade

A long-serving veteran of the Civil Service, Mr. V. T. Arasu recently retired from Hipro Printing, the publisher of **Tamil Murasu** newspaper.

As Editor of Tamil Murasu, Mr. Arasu served the Tamil community and the reading public with



distinction. We at TRC join this moment to share the good and fond memories of him.

We wish Dr. Chitra Rajaram, the present editor of the newspaper all the very best as well. We are confident that with her youth and rare dynamism she will take Tamil Murasu to new heights of service to the community.

News Flash

TAMIL AND ITS RELEVANCE IN THE 21ST CENTURY

A Tamil literary seminar which was organized as part of the opening festival of The University Cultural Centre was held on Sunday 10 September 2000 at the Hall, University Cultural Centre, NUS.

Mr. S. Iswaran, MP for West Coast GRC was the Guest-of-Honour Professor V. S. Kulandaisamy from Tamil Nadu was the Guest Speaker and gave a spirited lecture on 'The Relevance of Tamil in the 21st Century'.

TRC was represented by our Executive Secretary, Mr. T. Jothanathan.

PEOPLE'S ASSOCIATION LECTURE AND DIALOGUE

As a corporate member of the People's Association, TRC was invited for the 41st PA Lecture, which was held on Saturday, 23 September 2000 at the Grassroots Club.

Nominated Member of Parliament Ms. Claire Chiang spoke on why she accepted the post of an NMP. She explained that she believed in the continuous interaction and communication between Parliament and the Community at large. She stressed that with constructive engagement we all should gradually move towards a Community paradigm.

Mrs. Iswaran, Ms. Thamayanthi and Ms. Janaki represented TRC at the above session.

'RUNNING - THE KEY FOR HEALTHY LIFE'

A five kilometre Road Run was organized by Sembawang Tamils' Association on Sunday, 17th September 2000. The Guest-of-Honour, Associate Prof. Tan Boon Wan, PBM, MP for Ang Mo Kio GRC graced the occasion.

A Runner receiving the prize from Guest-of-Honour.



A token of appreciation being presented by Mr. R. Balan, President Sembawang Tamils' Association to the Guest-of-Honour.




Former National Runner of Singapore, Mr Serjit Singh explaining the routes and rules.

A Family's Call To Be A Member Of TRC

Nothing is given. Only communities that are close-knit survive and prosper. Only if You come forward and help will TRC blossom and grow.

Finally, what every Tamil in Singapore has to answer is whether you care enough for the future of your children and your children's children.

If you do - then you must have one united Voice - a voice that will be listened to. So be a member of TRC and support the voice of the Tamils.



Protect your right before it fades away from neglect and disuse. Tamil is one of the four official languages of Singapore.

Be a part of TRC and protect your voice. Be a part of our family.

Be a member to-day for your children's sake!

BOOK LAUNCHING IN SEPTEMBER 2000

Karpanai Malargal

"KARPANAI MALARGAL" a collection of short stories written by Thiru M. Thangarasan, (Chairman, "Tamizhavel Dramatic Society) was launched at Holy Tree Sri Balasubramaniam Temple, Yishun on 16th September 2000.

Dr N. E. Shanmugam, a Professor at the National University of Singapore launched the book. Mr Malar Manickam, President of Madhavi Literary Society received the book with a donation of \$500/-.

At the same function, Associate Prof. Dr. S. Rajendran, National University of Singapore was Guest Speaker. In his speech, he pointed out that Tamils should contribute towards other social events like participating in blood donation drives. He also emphasized that there should be a quality control Committee to determine the launching of a book in Singapore.

Vice-Presidents of TRC, Mr Amallathasan, Mr Malar Manickam, Asst. Secretary, Mr S. A. Muthiah and Editor Pichinikkadu Elango attended the function.



Amuthum Thenum

"AMUTHUM THENUM" a traditional poetry book written by a veteran Malaysian writer Kavignar I. Ilavalagu, was launched on 17/9/2000 at Govindasamy Pillai Kalyana Mandapam by Prof Dr. N. E. Shanmugam. In his address, Prof Dr. N. E. Shanmugam said that for the Tamil language and its culture to remain vigorous each and everyone must do their part. The function was arranged by the Association of Singapore Tamil Writers on 17th September, 2000.



TRC's General Secretary Mr. V. Pandian received a copy of the book on behalf of TRC.



Prof Dr. N. E. Shanmugam delivering his inspiring address before launching the book.



Association of Singapore Tamil Writers' President Kavignararu Amallathasan garlanding the author.

Sirakugal

SIRAKUGAL,' a collection of poetry written by Mr. P. Thiruvenkadam, Secretary, Madhavi Literary Society was launched on 20th September

2000 at Nedhaji Hall, Kuala Lumpur by Minister of Public Works, Dato Sri Dr S. Samy Vellu.

Vice-Presidents of TRC, Mr Malar

Manickam and Mr Amallathasan, Tan Sri Somasundaram, Dr V. Poobalan, Radio 6 and Poet P. Thiruvenkadam were present at this function.



Dato Sri Dr S. Samy Vellu Presenting the book to the Mr. Sundarasamy.



Poet P. Thiruvenkadam garlanding Dato Sri Dr S. Samy Vellu.



Others with the Hon. Minister.

TAMIL LANGUAGE COUNCIL FUND-RAISING

Tamil Representative Council (TRC) gave its friendly hand to Tamil Language Council during its Fund-Raising Tea Reception on Monday 9th October 2000 at 5.00 pm at the Shangri-La Hotel Island Ballroom. The Guest-of-Honour was Hon. Deputy Prime Minister, B. G. Lee Hsien Loong.

To support the council's fund-raising project, the TRC took up five tables. Key officials of the affiliates of the TRC were also present to give their support.


In his address, the Guest-of-Honour, Deputy Prime Minister, B.G.Lee outlined the challenges the Tamil Language is facing:



Deputy Prime Minister BG Lee Hsien Loong addressing the gathering.



Guest of Honour Deputy Prime Minister BG Lee Hsien Loong was warmly welcomed by Tamil Language Fund-raising Committee.



TRC Council Member Mr T. Chandroo donated \$ 20,000 to Tamil Language Council.

1. To take steps in keeping Tamil alive is not only the job of the Government but also all concerned. Since Tamil is one of the Official Languages of Singapore, it is important to keep up its usage at all levels of studies.
2. The Government is organising activities to promote the use of the Tamil Language, but the Government alone cannot reach the expected goal without the support of the community, schools and the media. To retain the importance of the language, it is crucial to safeguard the unique identities of our nation's multi-racial communities.

MAGNANIMOUS GESTURE

Tamil Representative Council is grateful to **Dr. R. Theyvendran** for his magnanimous donation of **\$35,000.00** to the Tamil Language Council for the promotion of Tamil. Much against his wishes not to publicise this, we record here our sincere gratitude.

May he and his family be blessed with the best.



Deepavali Light up 2000

- switched on by **Mr. Tan Soo Khoon**, Speaker of Parliament on 7th October 2000, was jointly organised by Hindu Endowment Board, Little India Shop Keepers, Singapore Tourism Promotion Board and Heritage Board at Campbell Lane. Hindu Endowment Board Chairman Mr V. R. Nathan shawled the Guest-of-Honour Mr Tan Soo Khoon.

Heartiest Congratulations

Heartiest Congratulations are extended to Mr. Gopal s/o Kanapathy, our Hon. Asst. Treasurer on his son's wedding on Sunday, 10th September 2000.

Well-known for his selfless services to the Tamil community, TRC Council members attended the function in full force. May Mr. and Mrs. Gopal be blessed with many grandchildren.

Women's League Moves With The Times

The Women's League of TRC will have their first meeting at 7.30 pm on Tuesday, 7th November 2000 at the Ceylon Sports Club.

A new Committee will be elected on that day. All lady members are requested to attend this meeting so that the input of no section of our community will be inadvertently left out when formulating TRC policies.



தமிழர் பேரவை

தமிழர் பேரவை, சிங்கப்பூர் TAMILS REPRESENTATIVE COUNCIL

1 சோபியா சாலை, #03-15 பீஸ் சென்டர், சிங்கப்பூர் 228149

தொலைபேசி : 3366316 தொலைபிரதி : 3366012

உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம்

<input checked="" type="checkbox"/> செய்யவும்	சந்தா
<input type="checkbox"/> நிறுவன உறுப்பினர்	\$ 100.00 (ஆண்டு ஒன்றிற்கு)
<input type="checkbox"/> தனி நபர் உறுப்பினர்	
<input type="checkbox"/> ஆயுள் உறுப்பினர்	\$ 250.00 (ஒரு தடவை மட்டும்)
<input type="checkbox"/> சாதாரண உறுப்பினர்	\$ 24.00 (ஆண்டுச் சந்தா)
<input type="checkbox"/> இணை உறுப்பினர்	\$ 100.00 (ஒரு தடவை மட்டும்)
<input type="checkbox"/> இளையர் உறுப்பினர்	\$ 5.00 (ஆண்டுச் சந்தா)
(ருழைவுச் சந்தா - \$ 100.00 நிறுவன உறுப்பினர் \$ 5.00 சாதாரண உறுப்பினர்)	

I] சொந்த விவரங்கள் (விண்ணப்பதாரரால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்)

டாக்டர்/திரு/திருமதி/செல்வி: அடையாள அட்டை எண்:
(அடையாள அட்டையில் உள்ளபடி பெயரை எழுதவும்)

பிறந்த தேதி: குடியுரிமை: பால்: ஆண்/பெண்
(சிங்கப்பூர்/நிரந்தரவாசி)

தொழில்: திருமணத் தகுதி:

வீட்டு முகவரி: அஞ்சல் வட்டார எண்:

ஈ எண்: (வீடு ஈ): (அலுவலகம் ஈ): (கை ஈ எண்)

..... (திகதி) மின் அஞ்சல் விண்ணப்பதாரர் கையொப்பம்

II] முன் மொழிபவர், வழிமொழிபவர் விவரங்கள்

முன் மொழிபவர் (ஆயுள், சாதாரண உறுப்பினராக இருத்தல் வேண்டும்)

.....
(பெயர்)

.....
(உறுப்பினர் எண்)

.....
(கையொப்பம்)

வழிமொழிந்தவர் (ஆயுள், சாதாரண உறுப்பினராக இருத்தல் வேண்டும்)

.....
(பெயர்)

.....
(உறுப்பினர் எண்)

.....
(கையொப்பம்)

III] அலுவலகப் பயனீட்டுக்கு மட்டும்

ரொக்கம் S\$

ரொக்கம்/காசோலை எண்.

S\$ வங்கி

இரசீது எண் : டி.டி.

நிர்வாக மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது/மறுக்கப்பட்டது

திகதி

..... திகதி தலைவர்

மனுதாரருக்கு அறிவிக்கப்பட்ட திகதி

உறுப்பினர் எண்

LINK-UP WITH
YOUR COMMUNITY



தமிழர் பேரவை

தமிழர் பேரவை, சிங்கப்பூர் TAMILS REPRESENTATIVE COUNCIL

1 SOPHIA ROAD, #03-15 PEACE CENTRE, SINGAPORE 228149
TEL: 3366316 FAX: 3366012

Application for Membership

Tick		<u>Subscription</u>
<input type="radio"/>	<u>INSTITUTIONAL MEMBER</u>	\$ 100.00 <i>per annum</i>
<input type="radio"/>	<u>INDIVIDUAL MEMBER</u>	
<input type="radio"/>	LIFE	\$ 250.00 (<i>once only</i>)
<input type="radio"/>	ORDINARY	\$ 24.00 <i>per annum</i>
<input type="radio"/>	ASSOCIATE	\$ 100.00 (<i>once only</i>)
<input type="radio"/>	YOUTH	\$ 5.00 <i>per annum</i>

(Entrance Fee - \$100.00 for Institutional Member
\$ 5.00 for Ordinary Member)

I] Personal Particulars *(to be completed by Applicant)*

Dr/Mr/Mrs/Ms: NRIC:
(name as in NRIC)

Date of Birth: Nationality: Sex: M/F
(Singapore / PR)

Occupation: Marital Status:

Residential Address:
..... Postal Code:

Tel:(H);(O);(HP)

.....(Date) e-mail:(Signature of Applicant)

II] Particulars of Proposer & Seconder

Proposer (must be a Life/Ordinary Member)

.....
(Name)

.....
(Membership No.)

.....
(Signature)

Seconder (must be a Life/Ordinary Member)

.....
(Name)

.....
(Membership No.)

.....
(Signature)

III] For Official Use Only

Received Cash/Cheque No.
for S\$ on

Receipt No : d'd

Approved/Not Approved by Management Committee
on

.....
Date *President*

Notified Applicant on

MEMBERSHIP NO:

